

## பெற்றுக்கொள்ளக் கூடிய காப்பீடுகள்



திடீர் விபத்துகளினால் ஏற்படும் மரணத்துக்கான காப்பீடு நன்மைகள்.\*




நிரந்தரமான பூரண நோய் மற்றும் அங்கலின நிலையின் போது கிடைக்கும் நன்மைகள்.\*



## கவனத்தில் கொள்க.

மேற்குறிப்பிடப்பட்ட காப்புறுதி நன்மைகள் மற்றும் காப்பீடு விபரங்கள் இக் காப்புறுதியின் சுருக்க வடிவம் மாத்திரமே. இக் காப்புறுதி குறித்த அனைத்து விதிகள், நிபந்தனைகள் மற்றும் விதிவிலக்குகள் தொடர்பான முழுமையான விபரங்களை அலியான்ஸ் திவிதரன காப்புறுதி ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.



திடீர் விபத்துகளில் ஏற்படும் முழுமையான நிரந்தர உடல் அங்கலினத்துக்கான காப்பீடு.



திடீர் விபத்துகளில் ஏற்படும் முழுமையான நிரந்தர உடல் அங்கலினம் மற்றும் மரணத்துக்கான காப்பீடுன் குடும்பத்துக்கான மாதாந்த கொடுப்பனவு.



கடுமையான நோய்கள் மற்றும் முழுமையான அங்கலை காப்பீடுக்கான தவணைக்கட்டண விலக்களிப்பு



காப்புறுதி தீவுகளின் போது வழங்கப்படும்.\*



தினசரி வைத்திய செலவுக்கான நன்மைகள்.\*\*



சுகப்படுத்த முடியாத நோய்களுக்கான காப்பீடு நன்மைகள்.\*

\* வாழ்க்கைத் துணைக்கும் இந்த நன்மைகளை பெற்றுக்கொள்ள முடியும்.  
\*\* குழந்தைகளுக்காக இந்த காப்பீடு நன்மைகளை பெற்றுக்கொள்ள முடியும்.

## காப்புறுதியை பெறுவதற்கான தகுதி நிலை

காப்புறுதியை பெறுவதற்கான குறைந்தபட்ச / அதிகப்பட்ச வயது: 18 / 65 வயது

காப்புறுதியின் குறைந்தபட்ச / அதிகப்பட்ச முதற்சி காலனல்லை: 10 / 30 வருடங்கள்

## வெவ்வேறு தவணைக்கான குறைந்தபட்ச கட்டணங்கள்

ஆண்டுக்கு	- ரூ.30,000
அயர்யாண்டு	- ரூ.20,000
காலனன்டு	- ரூ.10,000
மாதாந்தம்	- ரூ.5,000



# அலியான்ஸ் திவிதரன்

**உங்கள் வாழ்க்கை முன்னேற்றத்திற்கான சக்தி**



அலியான்ஸ் லை.ப் இன்குரன்ஸ் லங்கா லிமிட்ட் கம்பனி இலக்கம் : PB 3493  
நிலைகள் 25-27, One Galle Face கோபுரம்,  
எண் 1A, சென்டர் ரோட், காலி முகத்தீடல், கொழும்பு 02.  
தொ. இல. : +94 112 300 400  
மின்னஞ்சல் : [customerservicelife@allianz.lk](mailto:customerservicelife@allianz.lk)  
வலைதளம் : [www.allianz.lk](http://www.allianz.lk)

# உங்கள் ஆயுள் பெறுமதி வாய்ந்தது என்பதை நன்கு உணர்ந்த நிறுவனமான அலியான்ஸ்.

அலியான்ஸ் இன்சரன்ஸ் லங்கா லிமிடெட் நிறுவனம் அலியான்ஸ் குளோபல் குழுமத்திற்கு சொந்தமான துணை நிறுவனமாகும். அலியான்ஸ் குழுமம், ஜேர்மனியின் முனிச் நகரை தளமாக கொண்டு காப்புறுதி மற்றும் சொத்துக்களை முகாமைத்துவம் செய்யும் உலகளாவிய வர்த்தக சேவைகள் வழங்குனராக திகழ்கின்ற நிறுவனமாகும்.

155,000 க்கும் அதிகமான பணியாளர்களின் பலத்துடன் சில்லறை மற்றும் வர்த்தக தொழில்துறையில் ஏறத்தாழ 126 மில்லியன் வாடிக்கையாளர்களைக் கொண்டு சேவையாற்றி வரும் அலியான்ஸ் நிறுவனம், 70 க்கும் அதிகமான நாடுகளில் வியாபித்துள்ளதோடு உலகின் சிறந்த வர்த்தக நாமங்களுள், காப்புறுதி துறையில் உலகின் முதல்தர வர்த்தக நாமமாக திகழ்கின்றது. அத்துடன் சிறந்த 5 ஆயுள் மற்றும் சுகாதார காப்புறுதி நிறுவனங்களுள் ஒன்றாகவும் அலியான்ஸ் நிறுவனம் திகழ்கின்றது.

## அலியான்ஸ் திவிதுரண

உங்கள் வாழ்க்கையில், உங்கள் சொந்த அன்புக்குரியவர்களின் பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வு உறுதி செய்வது உங்கள் முதன்மையான பொறுப்பாகும். அதனால்தான், உங்கள் குடும்பத்தின் சிரமங்கள் மற்றும் தடைகளை நீங்கள் அடையாளம் கண்டு மேலும் எதிர்காலத்தில் நீங்கள் எதிர்கொள்ளும் ஒவ்வொரு எதிர்பாராத நிகழ்வையும் எதிர்கொள்ள உங்களுக்கு ஒரு காப்பீட்டுத் திட்டம் தேவை, ஏனெனில் உங்கள் பாதுகாப்பே உண்மையில் அதிக மதிப்புக்குரியது. அலியான்ஸ் நிறுவனம் ஆகிய நாம் அதனை நன்கு புரிந்துகொண்டுள்ளோம்.

உங்கள் வாழ்க்கையில் என்றாவது ஒரு நாள், உங்கள் மற்றும் உங்கள் அன்புக்குரியவர்களின் பாதுகாப்பு தொடர்பில் எதிர்பாராத இடர்கள் ஏற்படும் வேளையில் உங்கள் குடும்பத்திற்கு நிதிக் காப்பீட்டை அலியான்ஸ் உடன் இணைந்து நீங்கள் வழங்கிட முடியும். அலியான்ஸ் ஆயுட் காப்பீட்டுத் திட்டத்தின் ஊடாக உங்கள் குடும்பத்துக்கான முழுமையான பாதுகாப்பை உறுதி செய்திட முடியும்.

- உங்கள் குடும்ப நோக்கங்களுக்காக முதலீடு செய்யப்பட்ட பணத்தை அதன் பலன்களுடன் திருப்பிச் செலுத்துதல்.
- நீங்களும் உங்கள் குடும்பத்தினரும் எதிர்கொள்ளக்கூடிய எதிர்பாராத நிகழ்வுகள் / சூழ்நிலைகள் பாதுகாப்பு வழங்கிடும்.

அலியான்ஸ் திவிதுரணில் உள்ள விஷேட நன்மைகள்



செலுத்தக்கூடிய தவணைக்கட்டணத்துக்கான காப்புறுதியை பெற்றுக்கொள்ள முடியும்.



ஓப்பந்த கால இடைவெளியில் காப்புறுதியின் பெறுமதியை அதிகரிக்கக் கூடிய வசதிகளும் உண்டு.



நிறுவனத்தினால் வருடாந்தம் அறங்கிடப்பட்ட வட்ட விதமானது. அதைத்து காப்புறுதிக்கும் பொருந்தும் வகையில் தன் முதலீடு கணக்கில் வைப்பிலிடப்படும்.



தொடர்ச்சியாக தவணை செலுத்துவதற்கான பத்திரத்தில் குறிப்பிடப்பட்ட முதிர்ச்சி காலத்தில் மொத்த முதலீடு முதலீடில் 20% பலன்களாக கணக்கில் வரவு வைக்கப்படும்.



திடீர் மரணத்தின் போது காப்பீட்டுத் தொகை மற்றும் முதலீடு கொகிள்கள் பெறுமதி ஆகிய இரண்டு நன்மைகளும் கிடைக்கப்பெறும்.



காப்புறுதி முதிர்ச்சியில் வருடாந்த வட்டி விதமானது ஒன்றாக சேர்க்கப்படுவதோடு லோயலிடி போன்ற நன்மையும் கிடைக்கப்படும்.



காப்பீடு தொகை மற்றும் முதலீடு தொகை நெகிள்வு மிக்க தெரிவ வசதிகள்.



மாதாந்தம், காலாண்டு, அரையாண்டு மற்றும் வருடாந்தம் என தவணைக் கட்டணம் செலுத்தும் காலத்தை தெரிவ செய்திட முடியும்.



தவணை விகிதத்தை அதிகரிக்கும் முறையை பேணிட முடியும்.



மறுசீரமைப்பு மற்றும் புதுப்பித்தல் போன்ற வாய்ப்புகளை பெற்றிட முடியும்.